

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹபராதுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, ஹபராதுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 278,591 தொகை கிரயத்தையுடைய நுகர்வுப் பண்ட இருப்பு 53 அலகுகள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் என மூலதனப்படுத்தியிருந்தமையால் இயந்திர மற்றும் இயந்திர உபகரணங்களின் பெறுமதி அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது.	2025 கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.	இயந்திர உபகரண பெறுமதியில் இருந்து 53 இருப்பு அலகுகளின் பெறுமதியை அகற்ற வேண்டும்.
(ஆ) ரூபா 4 மில்லியன் தொகைக்கான சோலா முறைமையின் பெறுமதி இயந்திர மற்றும் இயந்திர உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்திருக்கவில்லை.	2025 கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.	சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.
(இ) சபையின் மூலதனச் செலவுகள் என கணக்கீடு செய்யப்பட வேண்டிய ரூபா 6.37 மில்லியனிற்கான செலவுகள்	அடுத்த ஆண்டு கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.	சரியாக வெவ்வேறாக இனங்கண்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

மீண்டுவரும் செலவுகள் என கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

- | | | | |
|-----|--|--|---|
| (ஈ) | சபை ஊழியர் ஒருவரிடம் சம்பளமற்ற விடுமுறைக்காக அறவிடப்பட வேண்டிய ரூபா 147,818 தொகை சம்பளங்கள் மற்றும் படிகள் கணக்கின் கீழ் வரவு வைக்கப்பட்டிருந்தமையால், செலவுகள் ரூபா 147,818 தொகையினால் மிகையாக காட்டப்பட்டிருந்தது. | அடுத்த ஆண்டு கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என. | 2025 ஆண்டில் இந்த ரூபா 147,818 தொகை திரண்ட நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டு செலுத்த வேண்டிய சம்பளக் கணக்கு வரவு வைக்கப்பட வேண்டும். |
| (உ) | ரூபா 123,000 தொகை பெறுமதியான 02 பயில் லொக்கரின் பெறுமதி தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்படாமையால், தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி குறைவாக காட்டப்பட்டிருந்தது. | அடுத்த ஆண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என. | ரூபா 123,000 தொகைக்குரிய விடயம் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட வேண்டும். |
| (ஊ) | வாராந்த சந்தை வளவில் வாகனம் நிறுத்தும் அலகு ஒன்று நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 4.36 மில்லியன் தொகைக்கான மூலதனச் செலவு காணி மற்றும் கட்டிடங்களின் கீழ் மூலதனப்படுத்தப்பட்டிருக்காமையால் காணி மற்றும் கட்டிடங்களின் பெறுமதி குறைவாக காட்டப்பட்டிருந்தது. | அடுத்த ஆண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என. | மூலதனச் செலவாகிய ரூபா 4.36 மில்லியனிற்கான தொகை காணி கட்டிடங்களின் கீழ் மூலதனப்படுத்த வேண்டும். |
| (எ) | மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்டிருந்த 08 நிர்மாண வேலைகளுக்காக செலுத்தப்பட வேண்டிய ரூபா 721,724 தொகைக்கான 10 சதவீத தடுத்து வைத்தல் பணம் கடன்கொடுத்தோர் என கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. | அடுத்த ஆண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என. | தடுத்து வைத்தல் பணம் கடன்கொடுத்தோர் என கணக்கீடு செய்யப்பட வேண்டும். |

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 09 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 15.39 மில்லியன் தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	அடுத்த ஆண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.	வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நிலையான சொத்துக்கள் பதிவேடு மற்றும் விரிவான அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 41.41 மில்லியன் தொகைக்கான 09 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாதிருந்தது.	தகவல்கள் தேடப்படுவதுடன், சில மீதிகளை பதிவழிப்பதற்கும், சில மீதிகளுக்குரிய தரப்பினருக்கு செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.	குறிப்பிட்ட கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகளை மெய்மையாய்வதற்குரிய எழுத்துமூல ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நி.பி. 371(இ)	2012 ஆண்டு மற்றும் 2015 ஆண்டிற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 10 சந்தர்ப்பங்களில் 06 உத்தியோகத்தர்கள் பெற்றிருந்த ரூபா 163,073 தொகைக்கான முற்பணம் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	முற்பணம் பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என.	நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் முற்பணம் தீர்த்தல் மேற்கொள்ளப்படாத உத்தியோகத்தர் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2009 ஏப்ரல் 16 திகதிய 09/2009 இலக்கம் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் பந்தி (iv)	உள்வருதல் மற்றும் வெளிச் செல்லல்களை விரல் அடையாள இயந்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படாமல் 28 உத்தியோகத்தர்களுக்கு 1805 மணித்தியாலங்கள் மேலதிக நேர வேலைக்காக ரூபா 244,612 தொகை செலுத்தப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் விரல் அடையாள இயந்திரங்களின் நேரத்தை பயன்படுத்தி கொடுப்பனவு மேற்கொள்ளப்படும்.	சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கு இணக்கமின்றி கொடுப்பனவு செய்த உத்தியோகத்தர் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) தென் மாகாண, உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய 2010/01 இலக்கம் கொண்ட	சபைக்குச் சொந்தமான 23 கடையறைகளுக்காக 2021 ஆண்டின் பின்னர் உடன்படிக்கைகள்	நிலவிய சிக்கல் நிலைமை தொடர்பாக கலந்துரையாடி உடன்படிக்கை மேற்கொள்ள	சுற்றறிக்கை ஏற்பாடுகளை மீறல் தொடர்பாக உத்தியோகத்தர்களை பொறுப்புக்கு

சுற்றறிக்கையின் பந்தி
05

பந்தி

கையொப்பமிடப்பட்டிருக்கவி
ல்லை.

நடவடிக்கை
எடுக்கப்படும் என.

ஆளாக்கப்பட
வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 49.23 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 39.97 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023			திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	18,931,000	41,194,611	26,689,088	45,754,932	19,025,000	18,919,067	19,673,584	31,249,409		
(ii) வாடகை	9,055,000	9,194,031	12,149,228	2,086,128	5,873,000	2,593,077	1,631,732	5,041,325		
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	11,401,000	21,254,703	21,255,203	29,900	10,000,000	9,489,752	9,516,052	30,400		
(iv) ஏனைய வருமானங்கள்	198,496,450	29,878,852	19,506,171	54,864,828	19,415,000	30,882,385	30,882,385	44,492,147		
	237,883,450	101,522,197	79,599,690	102,735,788	54,313,000	61,884,281	61,703,753	80,813,281		

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

- (அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 159(1) இன் பிரகாரம் நிலுவைக் கடையறை வாடகை அறவிடப்படாமையால் மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 2.09 மில்லியனிற்கான நிலுவையொன்று காணப்பட்டது.
- மேலும், ரூபா 943,300 தொகை நிலுவையாக காணப்படுகின்றது என.
- நிலுவை மீதிகள் தாமதமின்றி அறவீடு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை மீதிகளை அறவீடு செய்ய வேண்டும்.

- (ஆ) அகங்கம உப அலுவலகத்திற்கு இது தொடர்பாக கடை உரிய முறையில் ஒரே சொந்தமான 2022 ஆண்டு வாடகைக்கு உரிமையாளர்களுக்கு முறையில் பெற்றுக்கொள்ளும் பணம் கொடுத்திருந்த பொது வர்த்தக தொடர் அறிவுறுத்தப்பட்டது என. பெற்றுக்கொள்ளாமை தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், ஒரே முறையில் பெறும் பணத்தை அறவீடு செய்ய வேண்டும்.
- (இ) மாகாண சபையின் பிரதான நீதிமன்றத் தண்டப்பணத்தின் செயலாளரிடம் மற்றும் ஏனைய ரூபா 300,000 இற்கான உத்தியோகத்தர்களிடம் நீதிமன்றத் கருதுகோள்சார் தண்டப்பணமாக ரூபா 735,500 தொகை மீதியொன்று அறவிடப்பட மற்றும் முத்திரைக் கட்டணமாக ரூபா 51.89 மில்லியன் தொகை பெற வேண்டியிருந்தது. வேண்டிக் காணப்பட்டதுடன், முத்திரைக் கட்டணமாக ரூபா 500,000 தொகை கருதுகோள்சார் மீதியொன்று காணப்படுகின்றதெனவும், முத்திரைக் கட்டணத்தில் ரூபா 11,000 தொகையை பதிவழிப்பதற்கு எதிர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

- (அ) 2020 ஆண்டின் போது ரூபா 4 மில்லியன் செலவிடப்பட்டு சபை கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னுவர்த்தி 2023 ஆண்டின் பின்னர் செயற்படு நிலைமையில் காணப்படவில்லை. திருத்த வேலைக்காக மதிப்பீடுகள் அழைக்கப்பட்ட போதிலும், கூறுவிலைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை என.
- இந்த கட்டிடத்திற்கு மின்னுவர்த்தியொன்றின் தேவைப்பாடு காணப்படுகின்றதா என மீண்டும் கவனம் செலுத்தி மின்னுவர்த்தியை திருத்த வேலை மேற்கொண்டு பயன்படுத்துவதற்கு அல்லது பாவனையிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (ஆ) 2018 மற்றும் 2019 ஆண்டுகளின் போது ரூபா 3.2 மில்லியன் சராசரி வருமானமொன்றை உழைத்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உள்ளாசப் பிரயாணிகளின் மிகவும் கவரக் கூடிய இடமொன்றாக காணப்பட்ட ஜோவி சிறுவர் பூங்கா கொரோனா தொற்றுநோய் காலத்தில் இதனை பயன்படுத்தாமையால் பாரியளவு சேதம் ஏற்பட்டிருந்ததுடன், பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு ஆக்கி
- பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு ஆக்கி வருமானம் உழைப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

2020 ஆண்டின் பின்னர் பராமரிப்பு வருமானம் உழைப்பதற்கு அலுவல்கள் முறைப் பிரகாரம் பயன்படுத்தப்படும் என. மேற்கொள்ளப்படாமையால் விளைவற்றக் காணப்படுவதனால் சபைக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தை இழந்துள்ளது.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையின் அதிகாரப் பிரதேசத்தில் மீளாய்வாண்டின் போது சேகரிக்கப்பட்டிருந்த உக்காத குப்பைகளை மொன்டோரியாவத்த குப்பை செயற்களத்திற்கு அப்புறப்படுத்துவதற்காக ரூபா 2.63 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. குப்பை முகாமைத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற டிரக்டர் வண்டியின் எரிபொருள் செலவு ரூபா 10.54 மில்லியன் தொகையும் அதற்காக பயன்படுத்தும் ஊழியர் சம்பளங்கள் மற்றும் படி ரூபா 23 மில்லியன் தொகையும் செலவிடப்பட்டிருந்ததுடன், இந்த குப்பையை மீள்குழற்சி செய்து வருமானம் ஒன்று உழைப்பதற்கு சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	குப்பை மீள்குழற்சி செயற்திட்டம் திட்டமிடப்பட்டு உள்ளூராட்சி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என.	குப்பை முகாமைத்துவச் செயற்திட்டம் விரைவாக ஆரம்பிக்கப்பட்டு பிரதேசத்தின் குப்பைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முறைப் பிரகாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2020 ஆண்டில் ரூபா 5.85 மில்லியன் செலவிடப்பட்டு நிறுவப்பட்டிருந்த உயிர்வாயு அலகு ஆரம்பிக்கப்பட்டு 06 மாதங்களுக்குள் ஒரு நாளைக்கு 100 மீற்றர் உயிர்வாயு உற்பத்தி செய்யப்படல் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட உயிர்வாயு தகன கூடத்தில் பயன்படுத்தக்கூடியவாறு முறைமை பொருத்தியதன் குறிக்கோளாக காணப்பட்ட போதிலும், மீளாய்வாண்டு இறுதியளவிலும் அந்த குறிக்கோளை நெருங்கியிருக்கவில்லை.	உற்பத்தி செய்யப்படும் உயிர்வாயு எண்ணிக்கை அளவை செய்யும் முறைமையொன்று காணப்படாததுடன், இந்த அலகு பொருத்தப்பட்ட பின்னர் பயன்படுத்தப்பட்ட எரிவாயு எண்ணிக்கை குறைவடைந்து இருந்தது.	உயிர்வாயு அலகு நிறுவப்பட்டு உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்களை விரைவாக நெருங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் சேவையை விட்டுச் சென்றுள்ள 14 பேருக்கு 2015 ஆண்டு முதல் வழங்கியிருந்த ஊழியர் கடன் தொடர்பாக வழங்கியிருந்த அறவிடப்பட	கடிதங்கள் மூலம் அறிவுறுத்தி விரைவாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.	ஊழியர் கடன் விரைவாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேண்டிய ரூபா 1.82 மில்லியன்
தொகையொன்று மீளாய்வாண்டு
திசெம்பர் 31 திகதி அளவிலும் அறவீடு
செய்யாமல் நிலுவையாக
காணப்பட்டது.

(ஆ) 2001 ஆகஸ்ட் 22 திகதிய பொது
நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 18/2001
இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்படுகளுக்கு
இணக்கமின்றி 05 வருட கால
சேவையை மிகைத்திருந்த 04
உத்தியோகத்தர்களுக்கு 2009 ஆண்டு
மற்றும் 2018 ஆண்டிற்கு இடைப்பட்ட
காலப் பகுதி முதல் சபையின்
சேவையில் ஈடுபட்டிருந்தனர் என
அவதானிக்கப்பட்டது.

இடமாற்றம்
வேண்டப்பட்டுள்ளது எனவும்,
03 உத்தியோகத்தர்களுக்கு
இடமாற்றம்
கிடைத்திருக்கவில்லை
எனவும்.

05 வருடங்களுக்கு
மிகையான காலம்
சபையின் சேவையில்
ஈடுபட்டிருந்த
உத்தியோகத்தர்களுக்கு
இடமாற்றக் கொள்கையின்
படி இடமாற்றம்
வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.